

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
 இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka
 ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
 இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

64 S I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2019 දෙසැම්බර්
 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2019 டிசெம்பர்
 General Certificate of Education (Ord. Level) Examination, December 2019

දෙවන ඛය - සිංහල I, II
 இரண்டாம் மொழி - சிங்களம் I, II
 Second Language - Sinhala I, II

2019.12.12 / 0830 - 1140

පැය තුනයි
 மூன்று மணித்தியாலம்
 Three hours

අමතර කියවීමේ කාලය - මිනිත්තු 10 යි
 மேலதிக வாசிப்பு நேரம் - 10 நிமிடங்கள்
 Additional Reading Time - 10 minutes

අමතර කියවීමේ කාලය ප්‍රශ්න පත්‍රය කියවා ප්‍රශ්න තෝරා ගැනීමටත් පිළිතුරු ලිවීමේදී ප්‍රමුඛත්වය දෙන ප්‍රශ්න සංවිධානය කර ගැනීමටත් යොදාගන්න.

வினாப்பத்திரத்தை வாசித்து, வினாக்களைத் தெரிவுசெய்வதற்கும் விடை எழுதும்போது முன்னுரிமை வழங்கும் வினாக்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மேலதிக வாசிப்பு நேரத்தைப் பயன்படுத்துக.

Use additional reading time to go through the question paper, select the questions and decide on the questions that you give priority in answering.

දෙවන ඛය - සිංහල I இரண்டாம் மொழி - சிங்களம் I Second Language - Sinhala I

සැලකිය යුතුයි :

- සියලු ම ප්‍රශ්නවලට උත්තර සපයන්න.
- අංක 1 සිට 40 තෙක් ප්‍රශ්නවල, දී ඇති (1), (2), (3), (4) උත්තරවලින් නිවැරදි හෝ වඩාත් ගැලපෙන හෝ උත්තරය තෝරා ගන්න.
- ඔබට සැපයෙන උත්තර පත්‍රයේ එක් එක් ප්‍රශ්නය සඳහා දී ඇති කව අතුරෙන් ඔබ තෝරා ගත් උත්තරයෙහි අංකයට සැසඳෙන කවය තුළ (X) ලකුණ යොදන්න.
- එම උත්තර පත්‍රයේ පිටුපස දී ඇති අනෙක් උපදෙස් ද සැලකිල්ලෙන් කියවා, ඒවා ද පිළිපදින්න.

කவனிக்க :

- எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
- 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும். (1), (2), (3), (4) என எண்ணிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.
- உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் எண்ணை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளடியை (X) இடுக.
- அவ்விடைத்தாளின் மறுபக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்துப் பின்பற்றுக.

Note :

- Answer all questions.
- In each of the questions from 1 to 40, pick one of the alternatives (1), (2), (3), (4) which you consider is correct or most appropriate.
- Mark a cross (X) on the number corresponding to your choice in the answer sheet.
- Further instructions are given on the back of the answer sheet. Follow them carefully.

- අංක 1 සිට 5 තෙක් ප්‍රශ්නවල, **තද කළ අකුරේ** මුද්‍රිත පදය වෙනුවට යෙදිය හැකි වඩාත් සුදුසු පද යුගලය තෝරන්න.

1 தொடக்கம் 5 வரையுள்ள வினாக்களில் **தடித்த எழுத்தில்** தரப்பட்டுள்ள சொற்களுக்குப் பதிலாக இடத்தக்க மிகவும் பொருத்தமான சொற்சோடியைத் தெரிவுசெய்க.

In questions 1 to 5, select the most suitable pair of words for the word printed in bold letters.

- හෙට කවුරුත් **යන්තරිව** ඉන්න.
 (1) යන නැතිව (2) යන් නැතිව (3) යන්නෙ නැතිව (4) යන්න නැතිව
- යාළුවන්තෙක්ක **පන්තියට** යන්න.
 (1) යාළුවන් එක්ක (2) යාළුවා තෙක්ක (3) යාළුවන් තෙක්ක (4) යාළුවාට එක්ක
- අන්න **නංගිත්තෙවො**
 (1) නංගි එනවා (2) නංගින් එනවා (3) නංගි තෙවො (4) නංගින් තෙවො

4. වාරිකාව යන්න මමත්තෙන් ද?
 (1) මා එන්න ද (2) මම තෙන්න ද (3) මමත් එන්න ද (4) මමත් තෙන්න ද
5. තරයට දුවන්නෙ අය ඇතට යන්න.
 (1) දුවන නැති (2) දුවන්නෙ නැති (3) දුවන්න නැති (4) දුවන් නැති

● අංක 6 සිට 10 තෙක් ප්‍රශ්නවල දී ඇති පද අතුරෙන් නිවැරදි උච්චාරණය සහිත පදය තෝරන්න.
 6 தொடக்கம் 10 வரையான வினாக்களில் தரப்பட்டுள்ள சொற்களில் சரியான உச்சரிப்பைத் தரும் சொல்லைத் தெரிவுசெய்க.

In questions 6 to 10, select the word with correct pronunciation from the words given.

6. (1) පද්දරය (2) පන්දරය (3) පන්තරය (4) පද්තරය
7. (1) තාප්පය (2) තාබ්බය (3) තාප්බය (4) තාබ්පය
8. (1) වතුරුබීම (2) වගුරුබීම (3) වකුරුපීම (4) වතුරුපීම
9. (1) අදරමැද (2) අතරමැත (3) අදරමැත (4) අතරමැද
10. (1) කන්තෝරුව (2) කන්දෝරුව (3) ගන්දෝරුව (4) ගන්තෝරුව

● අංක 11 සිට 14 තෙක් ඇති එක් එක් ප්‍රකාශය සඳහා වඩාත් ගැළපෙන ප්‍රශ්නය තෝරන්න.
 11 தொடக்கம் 14 வரையான ஒவ்வொரு கூற்றுக்கும் மிகப்பொருத்தமான வினாவைத் தெரிவுசெய்க.

In questions 11 to 14, select the most appropriate question for the given statement.

11. මම උදේ අටට එනවා.
 (1) ඔයා එන්නේ කීයට ද? (2) ඔයා එනවා කීයට ද?
 (3) ඔයාට එන්නේ කීයට ද? (4) ඔයාත් එන්නේ කීයට ද?
12. මල්ලිගෙ අතේ පැනක් තියෙනවා
 (1) මල්ලිගෙ අතේ තියෙනවා මොකක් ද? (2) මල්ලිගෙ අතේ තියෙන්නෙ මොකක් ද?
 (3) මල්ලිගෙ අත තියෙනවා මොකක් ද? (4) මල්ලිගෙ අතට තියෙන්නේ මොකක් ද?
13. අක්කා පොතක් කියවනවා.
 (1) අක්කා පොතේ කියවනවා ද? (2) අක්කා පොතකට කියවනවා ද?
 (3) අක්කාට පොත කියවනවා ද? (4) අක්කා පොතක් කියවනවා ද?
14. කුමාර් දුවගෙන එනවා.
 (1) දුවගෙන එනවා කවරෙක් ද? (2) දුවගෙන එන්නේ කවරෙක් ද?
 (3) දුවන්න එන්නේ කවරෙක් ද? (4) දුවන්න එනවා කවරෙක් ද?

● අංක 15 සිට 17 තෙක් ප්‍රශ්නවල නිවැරදි ව අකුරු යෙදී ඇති පදය තෝරන්න.
 15 தொடக்கம் 17 வரையான வினாக்களில் சரியான எழுத்துக் கூட்டலைக் கொண்ட சொல்லைத் தெரிவுசெய்க.

In questions 15 to 17, select the word with correct spellings.

15. (1) විශිශ්ට (2) විමිෂ්ට (3) විමිෂ්ට (4) විමිශ්ට
16. (1) නිශ්ඝබ්දතාව (2) නිශ්ඝබ්දතාව (3) නිශ්ඝබ්දතාව (4) නිශ්ඝබ්දතාව
17. (1) අවධාරණය (2) අවදාරනය (3) අවධාරනය (4) අවදාරණය

● අංක 18 සිට 20 තෙක් ප්‍රශ්නවල නොගැළපෙන පදය තෝරන්න.
 18 தொடக்கம் 20 வரையான வினாக்களில் பொருத்தமற்ற சொல்லைத் தெரிவுசெய்க.

In questions 18 to 20, select the inappropriate word.

18. (1) බස්එක (2) කාර්එක (3) වෑන්එක (4) ෆෑන්එක
19. (1) හැරුවා (2) යනවා (3) එනවා (4) දුවනවා
20. (1) පොත (2) සඟරාව (3) ලිපිය (4) පතල

- අංක 21 සිට 23 තෙක් ප්‍රශ්නවල මූලින් දී ඇති පදයට සමානාර්ථයක් දෙන පදය තෝරන්න.
21 தொடக்கம் 23 வரையான வினாக்களில் ஆரம்பத்தில் தரப்பட்ட சொல்லுக்கு ஒத்தகருத்தைத் தரும் சொல்லைத் தெரிவுசெய்க.

In questions 21 to 23, select the **synonym** for the word given at the beginning.

21. මාර්ගය : (1) මාරුව (2) පාර (3) අවසානය (4) වර්ගය
22. විපත : (1) නිදහස (2) අසිපත (3) කරදරය (4) උපත
23. ප්‍රවේශය : (1) පිටවීම (2) පිවිසීම (3) ආරාධනය (4) ආවේශය

- අංක 24 සහ 25 ප්‍රශ්නවල මූලින් දී ඇති පදයට විරුද්ධාර්ථයක් දෙන පදය තෝරන්න.
24, 25 ஆகிய வினாக்களில் ஆரம்பத்தில் தரப்பட்ட சொல்லுக்கு எதிர்க்கருத்தைத் தரும் சொல்லைத் தெரிவுசெய்க.

In questions 24 and 25, select the **antonym** for the word given at the beginning.

24. ආරම්භය : (1) අවසානය (2) සමාරම්භය (3) අරමුණ (4) අවධානය
25. ඇතුළුවීම : (1) ඇවිදීම (2) ඇතුළත (3) පිහිටීම (4) පිටවීම

- අංක 26 සිට 28 තෙක් එක් එක් ප්‍රශ්නයේ දී ඇති පින්තූරය සඳහා වඩාත් ගැලපෙන ප්‍රකාශය තෝරන්න.
26 தொடக்கம் 28 வரையான ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள படத்துக்கு மிகப் பொருத்தமான கூற்றைத் தெரிவுசெய்க.

In each question from 26 to 28, select the **most suitable** statement for the picture given.

26.  (1) වාහන නවතා තබන ස්ථානය
(2) වාහන නැවැත්වීම තහනම්
(3) මාර්ගය හරහා ගමන් කිරීම තහනම්
(4) වාහන පිටවීමට පමණයි

27.  (1) ඉන්ධන පිරවුම්හල
(2) වහා ගිනි ඇවිලෙනසුළු ය
(3) ගින්දර භාවිතය තහනම්
(4) කර්මාන්ත ශාලාව ඉදිරියෙනි

28.  (1) ජංගම දුරකථන විකිණීමට ඇත
(2) ඉලෙක්ට්‍රොනික උපකරණ තහනම්
(3) ජංගම දුරකථන අලෙවිසල
(4) ජංගම දුරකථන භාවිතය තහනම්

- අංක 29 සහ 30 ප්‍රශ්නවලට ගැලපෙන උත්තරය තෝරන්න.
29, 30 ஆகிய வினாக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.

For questions 29 and 30, select the **suitable** answer.

29. අද සෙනසුරාදා නම් අනිද්දා කවරදා ද?
(1) ඉරිදා (2) සඳුදා (3) අඟහරුවාදා (4) සිකුරාදා
30. ජීවත් වීම සඳහා කරන රැකියාව
(1) ජීවනාලිය (2) ජීවිතාරක්ෂාව (3) ජීවනෝපාය (4) ජීවිතාදර්ශය

- අංක 31 සහ 32 ප්‍රශ්නවල වාක්‍ය දෙක බැගින් දී ඇත. එම වාක්‍ය දෙක එක් වාක්‍යයක් ලෙස නිවැරදිව සම්බන්ධ කර ලියා ඇති වාක්‍යය තෝරන්න.

31, 32 ඉහත විකල්පවලින් ඉහත වාක්‍යයන්ගේ තර්කයන් සඳහා වන වාක්‍යයන් සමඟ සරිලන ඉඩකඩක් ඉටු කර වාක්‍යයක් සකස් කළ යුතුය.

In questions 31 and 32, two sentences are given. Select the sentence that correctly combines the two sentences.

31. මම රෝහලට ගියෙමි. වෛද්‍යවරයා හමුවුණෙමි.
 (1) මම රෝහලට ගිය නිසා වෛද්‍යවරයා හමුවුණෙමි.
 (2) මම රෝහලට ගියොත් වෛද්‍යවරයා හමුවුණෙමි.
 (3) මම රෝහලට ගියා වෛද්‍යවරයා හමුවුණෙමි.
 (4) මම රෝහලට ගොස් වෛද්‍යවරයා හමුවුණෙමි.
32. මනුෂ්‍ය උදෙසේ ම පාසලට පැමිණියේ ය. පන්තිය පිරිසිදු කළේ ය.
 (1) මනුෂ්‍ය උදෙසේ ම පාසලට පැමිණ පන්තිය පිරිසිදු කළේ ය.
 (2) මනුෂ්‍ය උදෙසේ ම පාසලට පැමිණියේ පන්තිය පිරිසිදු කළේ ය.
 (3) මනුෂ්‍ය උදෙසේ ම පාසලට පැමිණෙමින් පන්තිය පිරිසිදු කළේ ය.
 (4) මනුෂ්‍ය උදෙසේ ම පාසලට පැමිණෙන්නට පන්තිය පිරිසිදු කළේ ය.

- අංක 33 සහ 34 ප්‍රශ්නවල හිස්තැනට වඩාත් සුදුසු පදය තෝරන්න.

33, 34 ඉහත විකල්පවලින් ඉහත වාක්‍යයන් සඳහා වන හිස්තැන සඳහා වන වඩාත් සුදුසු වචන තෝරන්න.

In questions 33 and 34, select the most suitable word for filling each blank.

33. කුමාර් සහභාගි වුණා.
 (1) තරගයක් (2) තරගයට (3) තරගයෙන් (4) තරගය
34. ඔහු දිවුවා.
 (1) වේගයට (2) වේගය (3) වේගයෙන් (4) වේගයේ

- අංක 35 ප්‍රශ්නයේ කළු කර ඇති සංඛ්‍යාව නිවැරදිව අකුරින් ලියා ඇති උත්තරය තෝරන්න.

35 ඉහත විකල්පවලින් ඉහත ප්‍රශ්නයේ සඳහන් කර ඇති ප්‍රශ්නයට වඩාත් සුදුසු පිටුවක් තෝරන්න.

In question 35 select the answer that gives in letters correctly the number in bold print.

35. මුහුදු වෙරළ මීටර 1362 ක් දිග ය.
 (1) එක්දහස් තුන්සිය හැට දෙක (2) එක්දහස් තුන්දහස් හැට දෙක
 (3) එකසිය තුන්දහස් හැට දෙක (4) එකසිය තුන්සිය හැට දෙක

- අංක 36 සිට 40 තෙක් එක් එක් ප්‍රශ්නයේ ව්‍යාකරණවලට නිවැරදි වාක්‍යය තෝරන්න.

36 සිට 40 තෙක් එක් එක් ප්‍රශ්නයේ ව්‍යාකරණවලට නිවැරදි වාක්‍යය තෝරන්න.

In each question from 36 to 40, select the grammatically correct sentence.

36. (1) අපි කොඩි කණුව සිටුවමි. (2) අපි කොඩි කණුව සිටුවයි.
 (3) අපි කොඩි කණුව සිටුවති. (4) අපි කොඩි කණුව සිටුවුව.
37. (1) වෙළෙන්දෝ බඩු විකුණයි. (2) වෙළෙන්දන් බඩු විකුණයි.
 (3) වෙළෙන්දෝ බඩු විකුණති. (4) වෙළෙන්දන් බඩු විකුණති.
38. (1) මහ වැස්සට වැව් පිරී යයි. (2) මහ වැස්සට වැව් පිරී යති.
 (3) මහ වැස්සට වැව් පිරී යන්නෝ ය. (4) මහ වැස්සට වැව් පිරී යනු ලබයි.
39. (1) තරගයට තිදෙනෙක් සහභාගි විය. (2) තරගයට තිදෙනෙකු සහභාගි විය.
 (3) තරගයට තිදෙනෙක් සහභාගි වූහ. (4) තරගයට තිදෙනෙකු සහභාගි වූහ.
40. (1) අම්මා කිරිබත් ඉවුවේ ය. (2) අම්මා කිරිබත් ඉවුවෝ ය.
 (3) අම්මා කිරිබත් ඉවුවා ය. (4) අම්මා කිරිබත් ඉවුවෙමි.

**

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
 இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka
 ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
 இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

64 | S I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2019 දෙසැම්බර්
 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2019 டிசெம்பர்
 General Certificate of Education (Ord. Level) Examination, December 2019

දෙවන ඛස - සිංහල I, II
 இரண்டாம் மொழி - சிங்களம் I, II
 Second Language - Sinhala I, II

දෙවන ඛස - සිංහල II இரண்டாம் மொழி - சிங்களம் II Second Language - Sinhala II

● I කොටසේ අංක 1 හා 2 ප්‍රශ්න ඇතුළු ව II කොටසින් එක් ප්‍රශ්නයක් ද III කොටසින් ප්‍රශ්න දෙකක් ද තෝරාගෙන ප්‍රශ්න පහකට පමණක් උත්තර ලියන්න.
 பகுதி I இல் 1 ஆம் 2 ஆம் வினாக்கள் உட்பட பகுதி II இல் ஒரு வினாவையும் பகுதி III இல் இரு வினாக்களையும் தெரிவுசெய்து எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
 Answer only five questions including questions 1 and 2 in Part I and selecting one question from Part II and two questions from Part III.

I කොටස / பகுதி I / Part I


- දී ඇති මාර්ගෝපදේශ ආශ්‍රය කර ගනිමින් පහත දැක්වෙන මාතෘකාවලින් එකක් පිළිබඳ වචන 100ක පමණ රචනයක් ලියන්න.
 பின்வரும் தலைப்புக்களுள் ஒன்றைத் தெரிவுசெய்து அதன் கீழே தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி ஏறத்தாழ 100 சொற்களில் அமையுமாறு ஒரு கட்டுரை எழுதுக.
 Write an essay of about 100 words on any one of the following topics in accordance with the given guidelines.
 - අපේ පාසලේ ක්‍රීඩා උත්සවය
 - හැඳින්වීම
 - ක්‍රීඩා උත්සවය සඳහා නිවාස සකස් කළ ආකාරය
 - ක්‍රීඩා උත්සවයේ පැවැත් වූ තරග
 - සහතික හා කුසලාන ප්‍රදානය කිරීම
 - සමාලෝචනය
 - චූෂි දිනක්
 - හැඳින්වීම
 - චූෂි දිනක සිදුවන පරිසරයේ වෙනස්කම්
 - චූෂි, මිනිසුන්ගේ කටයුතුවලට බලපාන ආකාරය
 - චූෂි නිසා සිදුවන හානි
 - සමාලෝචනය
 - භාෂා කඳවුර
 - හැඳින්වීම
 - භාෂා කඳවුරක පවතින විවිධ අංග
 - භාෂා කිහිපයක් දැනගැනීමේ වැදගත්කම
 - භාෂා කඳවුරකින් භාෂා කතා කිරීම දියුණු වන ආකාරය
 - සමාලෝචනය
 - කෞතුකාගාරය නැරඹීම
 - හැඳින්වීම
 - කෞතුකාගාරයක දැකිය හැකි දේවල්
 - කෞතුකාගාරය නැරඹීමේ ගමන සංවිධානය කළ ආකාරය
 - කෞතුකාගාරයේ ඇති දේවල් රැක ගැනීමේ වැදගත්කම
 - සමාලෝචනය
 - ගමේ පෙරහැර
 - හැඳින්වීම
 - පෙරහැරක දැකිය හැකි දේවල්
 - පෙරහැරක් සංවිධානය කරන ආකාරය
 - පෙරහැරක් පැවැත්වීමෙන් සමාජයට දිය හැකි ආදර්ශ
 - සමාලෝචනය

Department of Examinations Sri Lanka

2. දී ඇති පින්තූරය බලා, ඒ ඇසුරින් අර්ථවත් වාක්‍ය පහක් ගොඩනගන්න.
(වාක්‍යයක අවම වශයෙන් වචන හතරක්වත් තිබිය යුතු ය.)

තර්ථව ඇති පින්තූරය බලා, ඒ ඇසුරින් අර්ථවත් වාක්‍ය පහක් ගොඩනගන්න.
(වාක්‍යයක අවම වශයෙන් වචන හතරක්වත් තිබිය යුතු ය.)

Compose five meaningful sentences with reference to the given picture.
(There should be at least four words in a sentence).



II කොටස / පகுති II / Part II

- 3 හා 4 යන ප්‍රශ්නවලින් එකකට පමණක් පිළිතුරු සපයන්න.
3 ஆம் 4 ஆம் வினாக்களுள் ஏதேனும் ஒரு வினாவுக்கு மாத்திரம் விடை எழுதுக.
From questions 3 and 4, answer only one question.

3. පහත සඳහන් කවි පෙළ කියවා, අසා ඇති ප්‍රශ්නවලට උත්තර ලියන්න.
பின்வரும் கவிதையை வாசித்து, அதன் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
Read the following poem and answer the questions given.

ඉද්ද මලයි රෝස මලයි
තරගෙට වාගේ
මිදුල මැද්දේ තිනාවෙනව
තිමිදිරි උදයේ

ඉද්ද මලේ සුදට සුදේ
ඇයි තිනාහෙන්නේ
රෝස මලේ රෝස පාට
නැහැ පරදින්නේ

සමන් පිවිච පොකුරු පොකුරු
පිපිල තිබෙනවා
සමගි වෙලා ඉන්න අයුරු
අපට කියනවා

- (i) මිදුල මැද හිනාවෙන මල් මොනවා ද?
- (ii) සමන් පිවිච මල් පිපි තිබෙන්නේ කොහොම ද?
- (iii) සමන් පිවිච මල් අපට ලබා දෙන පණිවුඩය කුමක් ද?
- (iv) 'වරණය' යන්නට සමානාර්ථය දෙන පදයක් කවිපෙළෙන් තෝරා ලියන්න.
- (v) මෙහි පරදින්නේ නැතැයි කියන්නේ මොනවා ද?

4. පහත දැක්වෙන ඡේදය කියවා, අසා ඇති ප්‍රශ්නවලට උත්තර ලියන්න.

பின்வரும் உரைப்பகுதியை வாசித்து, அதன் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
Answer the given questions with reference to the following paragraph.

"ශ්‍රී ලංකාවේ ප්‍රථම අධිවේගී මාර්ගය ගාල්ල කොළඹ නගර යා කරමින් ඉදිකරන ලදී. එහි දෙවන අදියර ලෙස මාතර කොළඹ අධිවේගී මාර්ගය ද මේ වන විට විවෘත කර ඇත. අපේ රටේ ශීඝ්‍ර සංවර්ධනයට මෙම අධිවේගී මාර්ග ඉවහල් වේ. ජනතාවගේ ඵදිනෙදා අවශ්‍යතා ඉතා පහසුවෙන් හා කඩිනමින් කර ගැනීම මෙහි අරමුණයි." අධිවේගී මාර්ගයක විශේෂ ලක්ෂණ රාශියකි. අධිවේගී මාර්ගය මං තීරු හතරකින් යුක්ත ය. ප්‍රධාන ප්‍රවේශ ස්ථාන කිහිපයකින් සමන්විත ය. සියලු රථවාහන, මාර්ගයට ඇතුළු වීමේ දී ප්‍රවේශ පත්‍ර ලබා ගත යුතු ය. පිටවීමේ දී ගාස්තු ගෙවිය යුතු ය. සෙසු මාර්ග සඳහා වාහන හුවමාරු ස්ථාන ඇත. මෙම අධිවේගී මාර්ග ගුවන් පාලම් සහ උමං මාර්ගවලින් ද යුක්ත ය. මාර්ග සංඥා අදාළ ස්ථානවල නිවැරදි ව යොදා ඇත. වේග සීමා සටහන් කර ඇත. එබැවින් මාර්ග නීති නිවැරදි ව පිළිපැදීමෙන් අනතුරු අවම කර ගත හැකි ය.

- (i) ලංකාවේ ප්‍රථම අධිවේගී මාර්ගය ඉදිකරන ලද්දේ කුමන නගර යා කරමින් ද?
- (ii) අධිවේගී මාර්ග ඉවහල් වන්නේ කුමක් සඳහා ද?
- (iii) මෙම අධිවේගී මාර්ගයේ මංතීරු ගණන කීය ද?
- (iv) අධිවේගී මාර්ගවල ගමන් කිරීමේ දී ගාස්තු ගෙවිය යුත්තේ කොහේදී ද?
- (v) අනතුරු අවම කර ගැනීමට කළ යුත්තේ කුමක් ද?

III කොටස / பகுதி III / Part III

● 5 හා 6 යන ප්‍රශ්න දෙකට ම පිළිතුරු සපයන්න.

5, 6 ஆகிய இரண்டு வினாக்களுக்கும் விடை எழுதுக.
Answer both questions 5 and 6.

5. ග්‍රැෆික්-ලංකා පුද්ගලික ආයතනය පරිගණක දත්ත සහායකයන් බඳවා ගැනීම සඳහා පහත සඳහන් සුදුසුකම් සපුරා ඇති අයගෙන් අයදුම්පත් කැඳවා ඇත.

- ශ්‍රී ලාංකේය පුරවැසියෙකු වීම
- වයස අවුරුදු 18 - 35 අතර වීම
- අ.පො.ස. (සාමාන්‍ය පෙළ) සමත් වී තිබීම
- පරිගණක පාඨමාලාවක් හදාරා තිබීම
- සේවා පළපුරුද්ද අමතර සුදුසුකමක් ලෙස සැලකේ

ඔබ රසිකා නානායකාර යැයි සිතන්න. ඔබ ඉහත සුදුසුකම් සපුරා ඇති බැවින් අදාළ තොරතුරු ඇතුළත් කරමින් අයදුම්පතක් සකස් කරන්න.

நீங்கள் ரஷிகா நாணாயக்கார எனக் கருதுக. நீங்கள் மேற்குறித்த தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளமையால், குறித்த தகவல்களை உள்ளடக்கி விண்ணப்பப்படிவம் ஒன்றைத் தயாரியுங்கள்.

Imagine you are Rasika Nanayakkara. As you have fulfilled the above qualifications, prepare an application with relevant information.

නැතහොත්

அல்லது

Or

මබ පාසලේ වාර්ෂික කලා උළෙල මෙවරත් උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්වීමට විදුහලේ කලා සංගමය තීරණය කර ඇත. පාසලේ විදුහල්පති කාංචනා කරුණානායක මබ යැයි සිතා මෙම උත්සවයේ ප්‍රධාන අමුත්තා ලෙස සහභාගී වන ලෙස ඉල්ලමින් කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ වෙත විදුහල්පති යවන ලිපිය සකස් කරන්න. (වචන 50 ක් පමණ භාවිත කරන්න.)

உங்கள் பாடசாலையின் வருடாந்த கலைவிழா இம்முறையும் விமரிசையான முறையில் கொண்டாடுவதற்கு பாடசலைக் கலாமன்றம் தீர்மானித்துள்ளது. நீங்கள் பாடசலை அதிபர் காஞ்சனா கருணாநாயக்க என உங்களைக் கருதிக் கொண்டு, இவ்விழாவுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அதிபர் அனுப்பும் கடிதத்தை எழுதுக. (ஏறத்தாள் 50 சொற்களில் எழுதுக.)

The Art Society of your school has decided to hold the Annual Art Festival in a splendid way this year too. Imagine you are the principal of the school, Kanchana Karunanayake and prepare the letter that the principal sends to the Zonal Director of Education requesting to participate in that event as the chief guest. (Use about 50 words.)

6. පහත දැක්වෙන දෙමළ / ඉංග්‍රීසි වාක්‍ය සිංහලට පරිවර්තනය කරන්න.

கீழே தரப்பட்டுள்ள தமிழ் / ஆங்கில வாக்கியங்களை சிங்களத்தில் மொழிபெயர்க்க.

Translate the following Tamil / English sentences into Sinhala.

- (i) திங்கட்கிழமை பரிசளிப்பு விழா நடைபெறும்.
 - (ii) ஆசிரியை சிரித்துக்கொண்டு வகுப்புக்கு வந்தாள்.
 - (iii) மாலைப்பொழுதில் வானம் அழகாகக் காட்சி தருகிறது.
 - (iv) திருகோணமலையில் இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ளது.
 - (v) நுவரெலியா அழகான மலைப் பிரதேசமாகும்.
- (i) The prize giving ceremony will be on Monday.
 - (ii) The teacher entered the class with a smile.
 - (iii) The sky seems beautiful in the evening.
 - (iv) There is a natural harbour in Trincomalee.
 - (v) Nuwara Eliya is a beautiful hill country.

නැතහොත්

அல்லது

Or

විදුහල්පතිතුමා මබව කාර්යාලයට කැඳවා ඇත. මබ කාර්යාලයට ගිය පසු විදුහල්පතිතුමා මබගෙන් පවුලේ තොරතුරු විමසයි. මබ සහ විදුහල්පතිතුමා අතර ඇතිවන සංවාදය ලියන්න. ඒ සඳහා පහත සඳහන් කරුණු උපයෝගී කර ගන්න. (වාක්‍ය 10 ක් ප්‍රමාණවත් වේ.)

அதிபர் உங்களை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். நீங்கள் அலுவலகத்துக்குச் சென்ற பின்னர் அதிபர் உங்கள் குடும்பத் தகவல்களை விசாரிக்கின்றார். உங்களுக்கும் அதிபருக்கும் இடையே இடம்பெறும் உரையாடலை எழுதுக. அதற்காக பின்வரும் விடயங்களைப் பயன்படுத்துக. (10 வாக்கியங்கள் போதுமானது.)

The principal has asked you to come to the office. He asks about your family details after you go there. Write the dialogue that takes place between you and the principal. Use the following facts for it. (10 sentences are sufficient.)

- (i) කාර්යාලයට පිවිසීමට අවසර ගැනීම
- (ii) විදුහල්පතිතුමා තොරතුරු විමසීම
- (iii) මබ ලබා දෙන පිළිතුරු
- (iv) සමුගැනීම
